

கணக்கியல் கருத்துக் கட்டமைப்பு

மாதிரி வினாத்தாள்-1

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:35:00 Hrs

Total Marks : 25

பகுதி-அ

7 x 1 = 7

- 1) உண்மை உணர்த்தும் கொள்கை முக்கியமான தகவல்களை
(a) வெளிப்படுத்திக் கூடியதாக இருக்க வேண்டும் (b) வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் (c) இவை இரண்டும் இல்லை
- 2) இரட்டை தன்மைக்க கருத்து க்கு அடிப்படையாக அமைந்துள்ளது
(a) ஒற்றைப்பதிவு முறை (b) இரட்டைப்பதிவு முறை (c) இவை இரண்டும் இல்லை
- 3) ஒரு கணக்காண்டில் பின்பற்றக்கூடிய முறையினை அடுத்து வரும் கணக்காண்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
(a) தொடர்ச்சி மரபுக்கு கொள்கை
- 4) கணக்கு வைப்பின் இரட்டைப்பதிவு முறைக்கு அடிப்படையாக அமைவதுகொள்கை
(a) இரட்டை தன்மை
- 5) தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.....
(a) உரிமையாளர் (b) வங்கியர் (c) அரசு
- 6) நிறுவனத்தொடர்ச்சி அனுமானத்தின் படி நிறுவனத்தின் ஆயுள்
(a) மிக குறுகலானது என்று கூறுகின்றது (b) மிக நீளமானது என்று கூறுகின்றது (c) இவை ஏதுமில்லை
- 7) குறிப்பிட்ட கணக்காண்டின் அடக்கவிலையை வருவாயோடு ஒப்புநோக்குவது
(a) பொறுத்துகை கருத்து (b) புராதான அடக்கவிலைக் கருத்து (c) முழு வெளிப்பாட்டுக் கருத்து

பகுதி-ஆ

5 x 2 = 10

- 8) கணக்கியலின் அடிப்படை அனுமானங்கள் யாவை?
- 9) வணிகத் தனித்தன்மை அனுமானத்தின் (கணக்கியல் தனித்தன்மை அனுமானம்) நீவிர் அறிவது யாது?
- 10) நிறுவனத் தொடர்ச்சி அனுமானம் பற்றி நீவிர் அறிவது யாது?
- 11) அடிப்படை கணக்கியல் கருத்துக்கள் யாவை?
- 12) வருவாய் தீர்வுக்கு கருத்துப்பற்றி நீவிர் அறிவது யாது?

பகுதி-இ

1 x 3 = 3

- 13) சரிபார்ப்பு மற்றும் ஆதார நோக்காக கருத்துக் பற்றி நீவிர் அறிவது யாது?

பகுதி-ஈ

1 x 5 = 5

- 14) பல்வேறு கணக்கியல் கருத்துக்களை விளக்குக.
